

Balkrishna Industries Limited

CIN : L39999MH199PLC021285

Regd Office : B-66 MIDC, Wajuh Industrial Area,
Chhatrapati Sambhajinagar - 411316, Maharashtra, India
Tel No : +91 22 6666 3800 Fax: +91 22 6666 389899
Website: www.bkt-tires.com E-mail: shareinfo@bkt-tires.com

NOTICE

Notice is hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 and applicable rules thereunder as per Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company has fixed Thursday, 31st July, 2025 as Record Date for the purpose of ascertaining the eligibility of the shareholders for payment of 1st Interim Dividend on equity shares for the financial year 2025-26 to be declared, if any at the Board Meeting of the Company to be held on Saturday, the 26th July, 2025. The said 1st Interim Dividend shall be credited/discharged within 30 days from the date of declaration as per applicable provisions of Companies Act, 2013 to such shareholders as on record date.

The said notice may be accessed on the Company's website at www.bkt-tires.com and also on the Stock Exchanges website www.bseindia.com and www.nseindia.com.

For Balkrishna Industries Limited
Sd/-
Vipul Shah
Director & Company Secretary
DIN: 01955292

Place: Mumbai
Date: 18th July 2025

E-Auction Notice for Salvage Sale

Offers are invited for fire Affected
MS, SS, Aluminium, CS, Q, Copper
Materials belonging to
M/s Aurelia Life Sciences Pvt Ltd,
Survey No 180/2, 180/3,
Kupyalu Village, Sangareddy
District, Jinnaram Mandal -
502110, Telangana.
On as is where is basis
with all its defects.

E-Auction for the same will be held
on 31/7/2025
by E-Auctioneer Matex
Technologies on their website
<http://www.matexnet.com>

For further details and participating
in E-Auction please log on to
website or call
Mr. S. Narayanaswamy
Mob: 9849777236, Email:
narayanaswamy@matexnet.com

Mr. V. Nagajayalaxmi,
Gen. Accounts - Aurelia Life
Sciences Pvt Ltd,
Mob: 98080 18277, Email:
nagaj@aurorale.com

**KALYANI STEELS LIMITED**

CIN : L27104MH1979PLC016350

Regd Office: Mundhwa, Pune - 411 036, Maharashtra, India
Tel No : +91-20-6625000
E-mail: investor@kalyansteels.com
Website: www.kalyansteels.com

INTIMATION REGARDING 52ND ANNUAL GENERAL MEETING AND RECORD DATE

Notice is hereby given that the 52nd Annual General Meeting (AGM) of the members of the Company will be held on Friday, August 22, 2025 at 11.00 am (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM), without presence of members at a common venue, in compliance with the provisions of the Companies Act, 2013 (the Act), General Circular No 09/2024 dated September 19, 2024, issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Circular No. SEBI/HO/CFD/CFO-PoD-2/P/CR/2024/133 dated October 3, 2024 issued by the Securities and Exchange Board of India ("SEBI") to ratify the business of the AGM and the Notice inviting the AGM.

In connection to the same, kindly notes as follows:

1. Electronic copies of the Notice of the AGM and Annual Report for the Financial Year 2024-25:
a. will be sent to all Shareholders by e-mail whose e-mail addresses are registered with M/s. MUFQ Intime India Private Limited, Registrar & Transfer Agent (RTA) of the Company (Depository Participant(s)) and
b. will be uploaded on the website of the Company at www.kalyansteels.com and websites of the Stock Exchanges i.e., BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India at www.nseindia.com and also on the website of National Securities Depository Limited at www.nsdl.com.

2. Manner of registering/updating e-mail addresses:
a. Shareholders holding shares in physical form are requested to register / update their e-mail addresses in the dematerialized form (DEMAT) if requested to register or update their e-mail addresses and mobile numbers with their relevant Depository Participant(s).

3. Manner of casting vote(s) through voting:
a. Shareholders will have an opportunity to cast their vote(s) remotely on the business as set forth in the Notice of the AGM through remote e-voting or through voting system during the AGM.

b. The detailed instructions for remote e-Voting by shareholders holding shares in dematerialized mode, physical mode and for shareholders who have not registered their e-mail addresses are provided in the Notice of the AGM.

4. Record Date for dividend payment thereof:
a. The Board of Directors in its meeting held on May 5, 2025 has recommended the Dividend of Rs 10/- per share on Equity Share of Rs 10/- each (i.e. 200%) The Company has fixed Monday, August 11, 2025 as Record Date for determining entitlement of Shareholders to the Dividend for the financial year ended March 31, 2025.

b. The dividend, if approved by the Shareholders at the AGM, will be paid on or before Tuesday, September 2, 2025.

c. Payment of dividend shall be made through electronic mode to the Shareholders who have registered their bank account details with the Company's RTA.

d. To avail dividend in cash/through dividend, Shareholders are requested to update their KYC with their relevant Depository Participant(s) (where shares are held in DEMAT) and with Company RTA (where shares are held in physical form).

5. Manner of registering e-mail address / bank account mandate:
For DEMAT holding: Shareholders are required to register / update the details in their demat account as per the instructions advised by the Depository Participant(s).

For Physical holding: Shareholders are required to register / update the details in prescribed Form SR-I and its other relevant forms with the RTA of the Company at pune@nps.mufq.com or by writing to them at M/s. MUFQ Intime India Private Limited, Block No. 202, Akshay Complex, Near Ganesh Temple, off Dhule Road, Pune-411 001, Maharashtra.

6. Tax on dividend:
Shareholders may note that pursuant to the Income Tax Act, 1961 as amended by the Finance Act, 2020, dividend paid or distributed by the Company after April 1, 2020 shall be taxable in the hands of Shareholders and therefore the Company is required to deduct tax at Source (TDS) at the time of making the payment of dividend to the Shareholders. To enable determination of appropriate TDS rates, Shareholders are requested to complete and / or update their residential status, PAN and statutory will their Depository Participant(s) or in case shares are held in physical form, with the Company their Assent mentioned in the above.

This notice is issued for the information and benefit of all Shareholders of the Company in compliance with the applicable circulars of MCA and SEBI for the further information / clarification / assistance in respect of voting and related matters, individual shareholders are requested to submit the RTA of the Company and / or Company at shareinfo@kalyansteels.com.

MUFQ Intime India Private Limited
Unit: Kalyani Steels Limited
Block No. 202, Akshay Complex, Near Ganesh Temple, off Dhule Road, Pune-411 001, Maharashtra
Tel: +91-20-6625000 / 26161629
E-mail: pune@nps.mufq.com

The Secretarial Department
KALYANI STEELS LIMITED
Mundhwa, Pune - 411 036
Tel No: +91-20-6625000
E-mail: shareinfo@kalyansteels.com

for KALYANI STEELS LIMITED
Mrs. Deepthi R. Purank
Company Secretary

Place: Pune
Date: July 18, 2025

GREENPLY INDUSTRIES LIMITED

Registered Office: 'Madgul Lounge' 6th Floor, 23 Chella Central Road, Kolkata - 700 027

Phone: (033) 3051 5000, E-mail: Investors@greenply.comWebsite: www.greenply.com, CIN: L2021WB1990PLC268743**NOTICE**

(For the attention of the Equity Shareholder(s) of the Company)
Notice of Mandatory transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund (IEPF) Demat Account

Pursuant to Section 124(6) of the Companies Act, 2013 ("the Act") read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("Rules") as amended from time to time, the Company is mandated to transfer all shares in respect of which dividends have not been paid or claimed for seven consecutive years or more to the Investor Education and Protection Fund ("IEPF"). In compliance of said rules, the Company has individually communicated to the concerned shareholder(s), at his/her/their latest available address as per the records of the Company/Registrar and Share Transfer Agents that their shares are liable to be transferred to IEPF under the said rules.

In accordance with the requirements as set out in the Rules and Amended Rules, the shares in respect of which dividend declared for the financial year 2017-18 and which has remained unclaimed for seven consecutive years will be transferred to IEPF Demat Account after 17.10.2025 as per the procedure stipulated in the Rules and subsequent notifications. The details of shares liable for transfer to IEPF Demat Account are made available at the Company's website: www.greenply.com.

Investors: In case no valid claim is received by 17.10.2025, your equity shares will be transferred to the IEPF Demat Account.

The Shareholders may please note that no claim shall lie against the Company in respect of shares transferred to IEPF Authority Demat Account, unclaimed dividends and any future dividends if any, in respect of the shares transferred. On transfer of the dividend and the shares to IEPF Demat Account, the shareholders may claim the same by making an online application in web Form IEPF-5 available on the website of the Ministry of Corporate Affairs at www.mca.gov.in along with the fee as may be prescribed by the Central Government, from time to time. Further, for claiming the shares and dividend from the IEPF, the Shareholder has to send a copy of the online application duly signed by the shareholder along with all documents mentioned in Web Form IEPF - 5 to the Company's Nodal officer Mr. Kaushal Kumar Agarwal, 'Madgul Lounge', 6th Floor, 23 Chella Central Road, Kolkata - 700 027, Ph. (033) 3051 5000, E-mail: kaushal.agarwal@greenply.com, for verification of your claim.

The concerned shareholder(s), holding shares in physical form, if any, and whose shares are liable to be transferred to IEPF, may note that the Company will be issuing new share certificate(s) in lieu of the original share certificate(s) held by him/her/them for the purpose of conversion into demat form and subsequent transfer of shares to IEPF demat account as per IEPF Rules and upon such issue, the original share certificate(s) which stand registered in his/her/their name will stand automatically cancelled and be deemed non-negotiable. In case of shareholders holding shares in demat form, transfer of shares to the demat account of IEPF Authority shall be effected through respective Depositories by way of corporate action. The shareholder(s) may further note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of such certificate(s) by the Company for the purpose of transfer of shares to IEPF, pursuant to IEPF Rules.

In case of any queries on the above, or to understand the claim procedure, the concerned shareholder may refer the IEPF website i.e. <https://www.iefp.gov.in> or may contact Mr. Kaushal Kumar Agarwal, Nodal officer of the Company at the address and/or contact no. mentioned above.

In case you are holding shares in physical form and your KYC details i.e. PAN linked with Aadhar Card, Contact Details (postal address with PIN, Mobile Number and e-mail address), the Shareholder (Bank Name and Branch, Bank Account Number, MICR, IFSC Code and cancelled cheque) choice of nomination and Specimen Signature are not yet registered, you are requested to submit relevant form viz. Form ISR-1, ISR-2, ISR-3, SH-13 and SH-14 along with the required supporting documents, for registration or updating KYC details.

For Greenply Industries Limited
Sd/-
Kaushal Kumar Agarwal
Company Secretary & Vice President-Legal

Place: Kolkata
Dated: 18th July, 2025

For and on behalf of the Board of Directors of Sify Infinit Spaces Limited

CIN : U74999TN2017PLC119607

Phone: +91 44 22540770, Fax: +91 44 22540771

Email: sifysecretarial@sifycorp.com, Web site: www.sifyinfinitspaces.comRegistered Office: 2nd Floor, TIDEL Park, 4 Rajy Gandhi Salai, Taramani, Chennai - 600113**Extract of unaudited financial results for the quarter ended June 30, 2025**

S.No.	Particulars	Standalone				Consolidated			
		For the quarter ended June 30, 2025 (Unaudited)	For the quarter ended March 31, 2025 (Audited)	For the quarter ended June 30, 2024 (Unaudited)	For the quarter ended March 31, 2024 (Audited)	For the quarter ended June 30, 2025 (Unaudited)	For the quarter ended March 31, 2025 (Audited)	For the quarter ended June 30, 2024 (Unaudited)	For the quarter ended March 31, 2024 (Audited)
1	Total Income	40,354	37,556	34,621	145,428	40,354	37,556	34,621	145,428
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	2,074	4,298	4,018	15,031	1,960	4,293	4,018	15,026
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	2,074	4,298	4,018	15,031	1,960	4,293	4,018	15,026
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	1,477	1,749	3,301	12,641	1,363	1,744	3,301	12,636
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	1,464	1,746	3,305	12,618	1,350	1,741	3,305	12,613
6	Paid up Equity Share Capital	51,013	51,013	51,013	51,013	51,013	51,013	51,013	51,013
7	Reserves (excluding Revaluation Reserve)	120,715	119,251	98,180	119,251	120,596	119,246	98,180	119,246
8	Securities Premium Account	3,824	3,824	3,768	3,824	3,824	3,768	3,768	3,824
9	Net worth	175,552	174,088	152,959	174,088	175,433	174,083	152,959	174,083
10	Paid up Debt Capital / Outstanding Debt	276,560	282,065	237,340	282,065	276,560	282,065	237,340	282,065
11	Outstanding Redeemable Preference Shares	5,000	5,000	5,000	5,000	5,000	5,000	5,000	5,000
12	Debt Equity Ratio (Times)	1.58	1.51	1.55	1.51	1.58	1.51	1.55	1.51
13	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)	1.16	1.38	2.61	2.45	1.07	1.38	2.61	2.45
14	Capital Redemption Reserve	N/A	N/A	N/A	N/A	N/A	N/A	N/A	N/A
15	Debt Service Coverage Ratio (Times)	0.48	1.39	1.24	0.76	0.47	1.39	1.24	0.76
16	Interest Service Coverage Ratio (Times)	3.18	4.02	4.03	4.18	3.16	4.02	4.03	4.18

1) The above is an extract of the detailed form of quarterly financial result filed with SEBI Limited under the Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full form of the quarterly financial results are available on the websites of the stock exchange i.e., www.bseindia.com and the Company's website www.sifyinfinitspaces.com.

2) The applicable interest expense for the quarter ended June 30, 2025, as per the IEPF (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 has been submitted to the stock exchange i.e., BSE Limited and the same can be accessed on the website of stock exchange i.e., www.bseindia.com and the Company's website www.sifyinfinitspaces.com.

3) Caution: (i) Interest expense is not applicable for the equity capital; (ii) Interest expense is not applicable for the equity capital; (iii) Interest expense is not applicable for the equity capital; (iv) Interest expense is not applicable for the equity capital; (v) Interest expense is not applicable for the equity capital; (vi) Interest expense is not applicable for the equity capital; (vii) Interest expense is not applicable for the equity capital; (viii) Interest expense is not applicable for the equity capital; (ix) Interest expense is not applicable for the equity capital; (x) Interest expense is not applicable for the equity capital; (xi) Interest expense is not applicable for the equity capital; (xii) Interest expense is not applicable for the equity capital; (xiii) Interest expense is not applicable for the equity capital; (xiv) Interest expense is not applicable for the equity capital; (xv) Interest expense is not applicable for the equity capital; (xvi) Interest expense is not applicable for the equity capital; (xvii) Interest expense is not applicable for the equity capital; (xviii) Interest expense is not applicable for the equity capital; (xix) Interest expense is not applicable for the equity capital; (xx) Interest expense is not applicable for the equity capital; (xxi) Interest expense is not applicable for the equity capital; (xxii) Interest expense is not applicable for the equity capital; (xxiii) Interest expense is not applicable for the equity capital; (xxiv) Interest expense is not applicable for the equity capital; (xxv) Interest expense is not applicable for the equity capital; (xxvi) Interest expense is not applicable for the equity capital; (xxvii) Interest expense is not applicable for the equity capital; (xxviii) Interest expense is not applicable for the equity capital; (xxix) Interest expense is not applicable for the equity capital; (xxx) Interest expense is not applicable for the equity capital; (xxxi) Interest expense is not applicable for the equity capital; (xxxii) Interest expense is not applicable for the equity capital; (xxxiii) Interest expense is not applicable for the equity capital; (xxxiv) Interest expense is not applicable for the equity capital; (xxxv) Interest expense is not applicable for the equity capital; (xxxvi) Interest expense is not applicable for the equity capital; (xxxvii) Interest expense is not applicable for the equity capital; (xxxviii) Interest expense is not applicable for the equity capital; (xxxix) Interest expense is not applicable for the equity capital; (xl) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvi) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlvix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital; (xliiii) Interest expense is not applicable for the equity capital; (xliv) Interest expense is not applicable for the equity capital; (xlv) Interest expense is not applicable for the equity capital; (xlvii) Interest expense is not applicable for the equity capital; (xlviii) Interest expense is not applicable for the equity capital; (xlix) Interest expense is not applicable for the equity capital; (xli) Interest expense is not applicable for the equity capital; (xlii) Interest expense is not applicable for the equity capital;

சிம்லாவில் காப்பீட்டுக் கழக 196வது அமர்வு:
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் பதிவு செய்யப்பட்ட
நிறுவனங்கள் மீசம்பர் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

பொன்னி சுகர்ஸ் (ஈரோடு) லிமிடெட்
 CIN:154222TN1996PLC037200
 பதிவு அலுவலகம்: "எஸ்.என் ஹவுஸ்",
 13, ராஜீவ் காந்தி சாலை (OMR), பெருங்குடி, வேண்டை 600 096
 தொலைபேசி: 044-24961920, 24960156
 மின்னஞ்சல்: admin@ponnisugars.com இணையப்பக்கம்: www.ponnisugars.com
 முதலிடப்பாளர் குறைந்தது மின்னஞ்சல்: investor@ponnisugars.com

சென்னை
18.07.2025



பொன்னி ககர்ஸ் (ஈரோடு)
லிமிடெட்டுக்காக
நா. இராமநாதன்
தலைவரக இயக்குநர்

Garment Mantra Lifestyle Limited
Registered Office: Plot 15, Matthy's Plaza, Karpagam Road, Kanchipuram, Tamil Nadu - 641012, India
Contact person: Mrs. Lakshmi Priya, K. Company Secretary & Compliance Officer
Telephone: +91 4372 228595 | E-mail: accounts@garmentmantra.com | info@garmentmantra.com | www.garmentmantra.com
Certificate valid till: 31st November 181017220112PL0207596

BIGSHARE SERVICES PRIVATE LIMITED
Registered Address: Office No'S6-2, 6th Floor, Pinnacle Business Park, Next to Akura Center, Mahakali Canna Road